

TERMS OF SUBSCRIPTION
 R. C.
 Advance per annum..... 4-00
 Advance per 6 months..... 2-00
 In arrears per annum..... 6-00
 In arrears per 6 months..... 3-00
 Postage extra, R. 1 for
 Ceylon Rs. 1 for India
 and 5 Europe.
**CHARGES FOR
 ADVERTISEMENTS.**
 Under 12 lines...per line..... 16
 Above 12 lines...per line..... 10
 One fourth of a column..... 3-00
 Half a column..... 5-00
 Three fourths of a column... 7-00
 One column..... 9-00

The Jaffna Catholic Guardian.

கத்தோலிக்கப் பாதுகாவலன்.

PUBLISHED EVERY SATURDAY MORNING.

"Nisi Dominus custodierit civitatem frustra vigilat qui custodit eam."

கையொப்பவிகிதம் ரூ.ச
 ஆம் க-க்கு முற்பணம்..... 4-00
 கூ-மாசத்துக்கு முற்பணம்..... 2-00
 ஆ-ம். க-க்கு பிற்பணம்..... 6-00
 கூ-மாசத்துக்குப் பிற்பணம்..... 3-00
 தபால்சிலவு { இலங்கைக்கு... 1-00
 { இந்தியாவுக்கு... 1-00
விளம்பர விகிதம்.
 12 வரிக்குள் வரி-க-க்கு..... 16
 12-க்குமேற்படி வரி க-க்கு 10
 கால் கொலத்துக்கு (28-வரி) 3-00
 அரைக்கொலத்துக்கு..... 5-00
 முக்காற் கொலத்துக்கு. 7-00
 ஒரு கொலத்துக்கு..... 9-00

VOL. XVI.

JAFFNA, SATURDAY MAY 9TH 1891.

NO 19

NOTICE.

MADHU CHURCH

The festivals at this Church will begin as announced on the First Sunday of May and close with the first Sunday of October. Every Saturday night a Novena will be celebrated at the Sanctuary, and every Sunday after Mass, the Statue of Our Blessed Lady will be carried in procession round the Church.

C. MASSIET O. M. I.
 Administrator
 Madhu.

Telegraphic Summary

Outrage on British officers at Delagoa Bay The British Consul at Delagoa Bay has telegraphed to Lord Salisbury that Messrs. Colquhoun and Sawley, two officers of the Chartered Company of British South Africa, have been brutally assaulted by the Portuguese. Mr. Sawley was rendered insensible, and injured internally, and his assailant is stated to be a Portuguese officer. The telegram goes on to say that the lives of British subjects there are unsafe.

The Portuguese Trouble The Times in a leading article this morning says that there is grave reason to fear that the lives of British residents in Portugal and property of great value are in danger of being sacrificed owing to the ungovernable passion of the Portuguese mob particularly in the northern provinces where the elements of disorder are specially formidable.

The Pope and the social question A papal encyclical letter will shortly be issued on the social question. The central idea is to place the Catholic Church at the head of the social movement and demands will be made for state-intervention in fixing the hours of labour and the minimum rate of wages to be paid, and for regulating the work to be performed by women and children.

May day labour demonstration—The Government has issued an order forbidding the meeting in the streets of Paris on Friday, the 1st of May, the day fixed for labour demonstration on the continent. The troops in Paris will be confined to barracks on that day.

London 1st May. Up to noon to-day everything has remained quite in Paris and Berlin.

London, May, 4 Upwards of sixty thousand workmen marched in procession yesterday to Hyde Park with banners flying, and bands playing, as a demonstration in favour of the eight hours movement. Only a few police were present. Mr. Burns was the chief speaker, and the proceedings were conducted throughout in an orderly manner. The Socialists also held a meeting yesterday. Numbers of men were wearing red shirts and carrying flags surmounted with Phrygian caps, on which devices of a threatening character were inscribed. No disorder, however, arose, the crowd separating quietly at the termination of the meeting.

Berlin, May, 3rd, The May Day Labour demonstrations were celebrated in Germany to-day, with procession and excursions, which were accompanied by bands of music. No disturbance occurred during the day.

The Queen arrived at Windsor May 1. **Prince Bismark** The complete returns of German election, now to hand, show Prince Bismark elected by a large majority.

Belgium Owing to serious disturbances arising through the strike of miners at Liege-martial law has been proclaimed in that district.

CHURCH NOTICE.

**HOURS OF DIVINE SERVICE
 To-Morrow**

AT ST. JAMES.
 Mass 6-30 A. M.
 " 8-30 A. M.
AT THE CATHEDRAL.
 Mass. 5-15 A. M.
 " 7-30 A. M.
 Benediction 5-30 P. M.

LOCAL & C.

The Ordination of the Rev. P. Guerin and J. B. Poulain, as priests, took place, as announced, on Wednesday last, in presence of a goodly gathering of faithful and clergy. Father Guerin cele-

brated his First Mass at the half-past six O'clock Mass at St. James's and Fr. Poulain at the Seminary chapel. We note with pleasure that within the space of two years fifteen priests have been added to the missionary staff of the Diocese.

Missionary Appointments: His Lordship the Bishop has been pleased to appoint the Rev. Fr. Rouffiac to be parish-priest of Mirusavilla and the Rev. Fr. Radenac to be parish-priest of Akkaraipattu.

The late Mr. Kanagarayer Mapaner: The news of the death of Mr. Kanagarayer Mapaner, the Notary Public of Myletty and a resident of Vasavilan has been received with deep regret by all who knew him. The deceased gentleman served as a Notary for an uncommonly long period and was widely esteemed and respected by reason of his sterling qualities and high family connections.—R.I.P.

The Chanks Ordinance: A proclamation in the Gazette appoints that the Chanks Ordinance shall come into operation on the 30th of June next.

Mr. J. D. Mason the Police Magistrate of Colombo proceeds to Batticaloa as District Judge.

Another shock of earthquake was felt in various parts of the Island on Saturday afternoon the 25th ult.

Important speech by the Governor. H. E. Sir. Arthur Havelock visited Dimbululla on the 2nd Inst. In the course of a speech delivered at a breakfast given in his honor on the occasion he said;—

The general prosperity of the Colony was good. He had a firm faith that the prosperity would continue: so much so that he had felt justified in reviving the question of the Northern Arm for the Colombo harbor (Cheers) and plans had been in course of preparation for the Northern Arm and a Graving Dock for some months past. At his recommendation the Secretary of State had consented to the extension of the Southern railway as far as Galle with all speed, and the work would be begun as soon as certain preliminaries were completed. A preliminary survey of the railway as far as Kurunegala, and possibly further on to Dambool and Jaffna, would he hoped be put on foot before long.

Mr. Rudd A correspondent writes to the Ceylon Independent. I hope that when the Government Agent of the Northern Province retires, as he is expected shortly to do, Mr. Rudd the Superintendent of Police in Jaffna will be brought to Colombo as head of the detective staff. We sadly want a man of his stamp here and such robberies as we have heard of lately will not be so frequent. The receivers are the men to strike at; who are well-known and live an easy life without working. These are the men who instigate robberies and make them comparatively safe. If there were no receivers ready for the plunder there would be fewer thieves.

An Arab Amazon.—An Arab woman at Tuticorin had brought down 80 divers from the Persian Gulf entirely on her own speculation. The eighty divers were amenable to this one woman's will and they were in great awe of her. When free passages back to their homes were offered to the large body of Arabs at Tuticorin, at the expense of the Indian Government, this particular woman was refused a free ticket, because it was known that she had means. Getting on a log of wood, therefore, she began harranguing the mob, and she was progressing so well that it became evident she would raise a riot before long owing to the way the crowd were beginning to behave; and she got her passage ticket at once.

Papal gifts to Indian Princes:—Writes the Ootacamund correspondent of the "Madras Catholic Watchman."

His Holiness Leo XIII has, through his Delegate here—His Excellency Mgr. Aiuti—presented three beautiful and valuable mosaics to their Highnesses the Maharajahs of Mysore, Vizagapatam and Vizianagram. Two of these representing the Roman Pantheon were offered to the Maharajah of Vizianagram, (for himself and the Maharajah of Vizagapatam), by the Papal Delegate at Calcutta, when His Excellency was there lately. The presentation took place at the Archbishopal Palace in Hill Street in the presence of His Grace Archbishop Goethals and His Excellency's Secretary, the Maharajah

was accompanied by Mr. Underwood, his Private Secretary, and two relatives of the Maharajah of Benares. The third mosaic representing the noble architectural pile of St. Peter's, the Vatican and the Square surrounding it, was presented to His Highness the Maharajah of Mysore at his palace in Fern Hill, Ootacamund, on the 24th instant. His Excellency the Papal Delegate was on this occasion accompanied by Mgr. Zaleski, who wore the insignia of the order of the Holy Sepulchre, and by Mgr. Montagnini, Secretary to the Papal Delegation, and the Maharajah was attended by his Private Secretary, Major Martin. These Mosaics derive their value from the fact that they were wrought at the famous Vatican Studio, and their artistic merit will no doubt be duly appreciated by the Maharajahs who have in a special manner been honored and rewarded by His Holiness the Pope, for their liberality to the Catholic Church in their territories. Coming moreover, as they do from the Head of the Catholic Church—a Pontiff universally admired for his wisdom and magnanimity—their value will be considerably enhanced in the eyes of their noble recipients. The Maharajah of Vizianagram has already addressed a very enthusiastic letter to the Holy Father, which will of course be conveyed by His Excellency the Papal Delegate on his return to Rome. Perhaps it may not be amiss here to refer to a similar Mosaic presented by the Holy Father to the Queen Empress, on the occasion of her Jubilee.

CORRESPONDENCE

We do not hold ourselves answerable for correspondents' opinions.

WANT OF MANNERS.

SIR,
 In selecting officers for service under Government, want of good manners should be considered as great a disqualification for the post as the lack of efficiency; and much more must this be the case when an officer is to be invested with the title of Mudalyar. The inexpediency of conferring the title at random without duly considering the merits all round of the recipients has been lately shown by the fact that a certain interpreter considered the occasion of his having been conferred the rank of Mudalyar, as a fit opportunity for making money. This worthy of cob-web notoriety seems very much enraged at the treatment he received from the members of the bar in which he serves. For, says the interpreter, "Why did not these lawyers present me with a purse on my return from Colombo." This delinquency on the part of the lawyers is cited as a reason for insulting some of the lawyers and their clerks. Under these circumstances, is it too much to ask the officer in question to give place to men of good manners, or to ask Government to apply the 60 years' circular to the officer in question, who, notwithstanding the faults which others find in him considers himself to be an adept in science.

COB WEB.

A QUERY.

7th May 1881.

To the Editor J. C. Guardian.

Dear Sir,
 Referring to the correspondences which appeared in your issues of the 17th and 25th April about St. Xavier's Union, I wish to know whether its establishment has been sanctioned by proper authority. I have been told that it is not under Ecclesiastical supervision, and in order to know it for certain, I write this. Though the promoters of the club may hereafter place it under such supervision, yet I am sorry that the Hon. Secretary has rushed into print without first arranging this affair. Every good Catholic feels and knows that any societies or literary clubs which carry with them a religious name ought to be under ecclesiastical supervision or at least should have received the sanction of the Parish Priest or the Bishop. I trust that in the interests of the juvenile community you, Mr. Editor, will

answer this question.
 I am Sir,
 Yours faithfully,
 AN INQUIRER.

NOTE BY THE EDITOR.—We regret very much to state that the club in question has not been sanctioned by the Ecclesiastical authority. If religious matters are discussed in the meetings, we think that the club should be under some Ecclesiastical supervision. Besides we have been told that the subjects selected for discussion do not always become young-men.

**CENSUS OF 1891,
 NORTHERN PROVINCE**

	1881	1891
Total Population (exclusive of the Shipping)	302,500	318,933 *54
The Shipping	627	724 —
Total Population (including the Shipping)	303,127	319,657 *54

JAFFNA DISTRICT.

	1881	1891
Population (excluding the Shipping)	265,583	279,045 *54
Population (including the Shipping)	265,962	279,629 *51
Jaffna Division	39,855	43,092 *81
Valikamam East Division	20,462	21,187 *35
do North do	36,326	46,432 *113
do West do	38,974	42,682 *95
Vadamaradchi East do	4,218	4,077 *33
do West do	43,456	45,791 *54
Thenmaradchi Divn.	39,462	37,920 *39
Pachchilappali do	6,501	5,779 *111
Karaechi do	2,541	1,791 *295
Punakari do	5,283	4,769 *97

The sign * signifies increase per cent in the decade, and the sign † decrease per cent.

§ From figures furnished by the Government Agent.

The Island Division	28,505	31,524 *106
The Shipping	379	584 —

MANNAR DISTRICT.

Population (excluding the Shipping)	21,348	24,393 *143
Population (including the Shipping)	21,596	24,533 *136
Mannar Island Divn.	10,046	10,445 *40
Mantal Division	4,579	5,422 *184
Nanaddan do	6,723	8,526 *268
The Shipping	248	140 —

MULLAITIVU DISTRICT

Total Population	7,638	7,342 *39
Karigkaddumalai Division	5,015	5,006 *2
Molliyalal do	1,846	1,647 *108
Tanakkai do	777	689 *113

VAVUNIA DISTRICT.

Total Population	7,931	8,159 *29
Chinnachcheddikulam Division	1,743	1,593 *86
Kilakkamulai Divn.	3,848	4,012 *43
Nielpatu do	1,518	1,657 *98
Panankamam do	822	887 *79

MARKETS ORDINANCE.

(Continued from 4th page.)

14 All moneys recovered under this Ordinance by way of rents, fees, or otherwise shall be deposited in the Jaffna, Kachehri, and shall be known as the "Market Fund," and the moneys required may from time to time be drawn on bills signed by the chairman and expended in the upkeep, improvement, and maintenance of public markets, or in the purchase, with the consent of the Governor in Executive Council, of land for new public markets or for the purpose of establishing new and extending the payment of such costs, charges, and expenses, as are referred to in section 16.

15 An account of all receipts and disbursements of the "Markets Fund" shall be published half yearly in the Government Gazette.

16 All suits, actions, or legal proceedings brought by or against the board shall be brought by or against the chairman of the said board, who shall sue and be sued by his style and description of such chairman. No action shall abate by reason of the death, resignation, retirement, or removal of such chairman; and all costs, charges, and expenses arising from, or in respect of, any suit, action, or legal proceeding which the board may become liable to pay, or be chargeable with, shall be paid from the "Markets Fund," and no member shall, if he acts bona fide, be or become personally liable for the payment thereof. The service of all processes in any legal proceeding against the board shall be made upon the chairman thereof.

SCHEDULE.

	Rs. cts.
License to establish or use a private market:—	
Fee for the first twelve months	5 0
Fee for every subsequent twelve months	1 0

விளம்பரம்

மருதம்பித்திருப்பதி.

மருதம்பிச் செபமாலமாதாவின் திருப்பதியிலே திருநாட்கொண்டாட்ட நோவனைகள் யாத்திரிகளின் வசதிக்காக வைக்கமாசத்திலே வரும் முதல ஞாயிறுக்கிழமையிலே தொடங்கி ஐப்பசி மாசத்திலே வரும் முதல் ஞாயிறுக்கிழமையிலே முடிபாகும்.

இங்ஙனம், சீ. மாசியம். O. M. I. திருப்பதித்தலைவர்.

சுவிசேஷவிரிந்துரை.

முற்காலம் இலங்கையென்னும் இத்தீவில் சங்கோபாங்கர் என்னும் காரணப் பெயர்பெற்று விளங்குகின்ற மகத்துவம்பொருந்திய யாக்கோமே கொணர்சால்வெஸ என்னும் மாதவமுனிவரால் யற்றப்பட்டுக் கிறிஸ்தவர்களிடத்தில் பத்தியை வளர்க்கவும், விசுவாசத்தினைத் திடப்படுத்தவும், அதியோக்கியமானதென்று முன் சத்தியவேத அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு இந்நாளும் இம் ஞாயிறுக்கிழமைகளிலும் மற்றைய விசேஷ திருநாட்களிலும் கோவில்களிலே வாசிக்கப்பட்டுவருகிற 'சுவிசேஷ விரிந்துரை' என்னும் இந்நூல் அமலோற்பவமரியநாயகிசைப சுவாமியாருள் ஒருவரால் பரிசேர்த்துக் கவும் தற்காலத்துக்கிசையச் சில வேறு திருநாட்களின் சுவிசேஷ விரிந்துரைகள் அணைக்கவும்பட்டு யாழ்ப்பாணமேற்றிராணியாராகிய மகானம்பொருந்திய தே. அ. மெலிசனாண்டவரவர்களின் அங்கீகாரத்தால் இவ்வச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டிருக்கின்றது.

வியாகுலபிரசங்கம் அத்தோடு சேர்க்கப்படாமல் புறம்பாய்க்கட்டப்பட்டிருக்கின்றது.

இவைகளின் கீரயம்.

சுவிசேஷவிரிந்துரை

இதன் விலை ரூபா 2. தபாற்செலவு சதம் ௧௬.

வியாகுல பிரசங்கம்.

இதன் விலை சதம் ௫0. தபாற்செலவு சதம் ௪.

யாழ்ப்பாணக் கத்தோலிக்குப் பாதுகாவலன்

கடிக்க-ம்(௫) வைகாசி மீ கூ-நவ சனிக்கிழமை

வடமாகாணக்குடிசனக்கணக்கு

வடமாகாணத்திலே இவ்வருடமெடுக்கப்பட்ட குடிசனக்கணக்கைப்பார்த்தால் சென்ற பத்துவருடங்களுக்கிடையிலே குடிசனம் அதிகம் விரிந்திருப்பதாயில்லை. கடிக்க-ம்(௫) கணக்கின்படி வடமாகாணத்திலிருந்த மொத்தமான குடிசனம் ௩, 02, ௫0 பேர். கடிக்க-ம்(௫) கணக்கின்படி யுள்ளது ௩, ௧௮, ௩௩௩ பேர். சென்ற பத்துவருடங்களுக்கிடையிலே யேறியதொகை ௧௬, ௪௩௩ பேராம். பிரிவு பிரிவாகப் பார்த்தால் வலிகாமம் வடக்கிலே குடிசனமதிக வேற்றம் பெற்றிருக்கின்றது; தென்மியூட்டி, பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூக்கரி, இப்பகுதிகளிலே குடிசனங்குறைவாயின.

மன்னாப்பகுதியிலே மாந்தையிலும் நாண்டானிலும் ஏற்றங்கண்டிருக்கின்றது.

முல்லைத்தீவுப்பகுதிகளிலே குறைந்தது.

வவனியவிழாங்குளப்பகுதிகளிலே சிறிசில ஆர்களிலே சிறுக ஏற்றம்பெற்றது.

வடமாகாணத்திலே குடிசனம் ஏற்றம்பெறுகிறதற்கு இடமே இல்லை.

சனங்களுடைய பூர்த்திக்கும் பரிமளிப்புக்குந் தக்கது அவர்களுடைய விருத்தியுமிருக்கும். பொதுவாகத்தம் போது இலங்கையிலுள்ள குடிசனங்களிலும் பார்க்க எத்தனையோ மடங்கு அதிக சனம் முற்காலங்களிலிருந்ததாகப் பேசப்படுகின்றது. அதற்குரியாயம் யாதெனில் அக்காலங்களிலிருந்த செல்வப்பரிமளிப்பின்றி வேறொன்றன்று. செல்வம் எதனாலும்? நமக்கு நெல்லால்வரும்; வேறுசிலருக்குக் கோதுமைத் தானியத்தால்வரும்; மாயிசமே புகிக்குஞ் சிலருக்குஆடுமொடு முதலியவற்றின் பெருக்கத்தால் வரும். எச்சாதிக்கு எவ்வெவ்வுணவு விசேஷமோ சாதாரண சனங்கள் எவ்வுணவை யதிகமாகப் பாவிக்கிறார்களோ அந்த உணவின் விருத்தியிலேதான் அவர்களுடைய செல்வமுடனகியிருக்கின்றது. அந்தச் செல்வமதிகப்பட்டு அளவுக்கு குடிசனமுமதிகப்படும். ஆதலால் அக்காலங்களிலே குடிசனங்கள் அதிகப்பட்டிருக்க அக்காலத்துச் செல்வமே காரணமாயிற்று. பிற்காலங்களிலே வேளாண்மை குன்றிக்குன்றிய செல்வமும் குன்றிக்குன்றியிருந்தது. அத்தோடு குடிசனத்தொகையுள் குறைந்து கொண்டுவந்தது.

வடமாகாணத்திலே வேளாண்மைக்குறைவு மாத்திரமல்ல முற்காலத்தோடொத்துவைத்துப்பார்ப்பின் இல்லையென்று சொல்லலாம். வேளாண்மையிலலாதபோது சாதாரணசனங்களானும் நெந்தானியச் செல்வமில்லாதபோயிற்று. அதனாலே, குடிசனப் பெருக்கமுமில்லாமல் பாயிற்று.

வறுமையாலும் வேளாண்மை முயற்சியில்லாமையாலும், இங்கிலிஷ்கல்வி உத்தியோகத்துக்கேள் என்ற எண்ணத்தாலும் எத்தனையோ ஆயிரவார்பிறதேசங்களுக்குப் போயிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து எத்தனையோ ஆயிரக்கணக்கான சனங்கள் தென் இந்தியாவுக்குச் சென்று அங்கே குடிபதிகளாயிருக்கிறார்கள்.

நீர்வன் மில்லாமையாலும், வேளாண்மையிலலாமையாலும், போக்குவரவுக்கேற்ற வழிவகைகளில்லாமையாலும், பிறவூர்சனங்கள் மனங்கவிந்து வரக்கூடிய சிறப்பு, செல்வம், வியாபாரம்வாந்தகம் இல்லாமையாலும், வடமாகாணத்திலே குடிசனம் பெருகுதற்கும், பிறவூர்சனங்கள் வந்து குடியேறுவதற்குந் தடைகள் நேரிட்டன.

வடமாகாணச் சனக்கணக்கு.

Table with columns for population counts in different regions like Kandy, Galle, Colombo, etc. Includes sub-sections for 'முல்லைத்தீவுப்பகுதி' and 'வவனியப்பகுதி'.

பிரேததகனம் (Communicated)

ஆதிகாரத்தோடே முதலாவதாயும் காலஞ்சென்றிருப்பவர்களுடைய பிரேதங்களைப் பற்றியும் வழங்கும்.

எல்லாக்கண்டங்களிலும் நடந்து வருகின்றது. இரோப்பாதேசத்திலும் மற்றுமுள்ள எத்தேசங்களிலும் பூர்வத்திலும் தற்போதுமில்லாதவழக்கம் நடந்து வருகின்றதென்று இதுகாட்சங்கள் வழியானும் சேழ்வியானும் நமது சொந்தக்கணகாட்சியானும் அறிந்துவருகின்றோம்.

இந்தியருள்ளும் பூர்வந்தொட்டு எப்போதும் எல்லாப்பிரேதங்களும் தக்கனிக்கப்படவில்லைபுகைக்கப்படும்வந்தனவென்பதற்கு அவர்கள் பிரேதங்களை யடக்கம்பண்ணும்போது "உன்மாதாவாகிய பூமிக்குத்திரும்பு. அவளுன்மேற்பட்சமாயிருப்பாள் அமைதியாய்ப் படுத்திக்கொள்" என்றும் "பூமாதேவியே உன்சரங்களை விரித்து இந்தமரித்துப் போனவனை அன்பாய்த்தழுவி நல்வாழ்த்தோடேற்றுக்கொள். தன்பிள்ளையைநெசிக்கிற தாயானவள் அதைவஸ்திரக்களான் முடிக்கொள்வதுபோல் நீயுஞ் சேமித்துவைத்துக்கொள்" என்றும் அவர்கள் சொல்லும் சைவாகமவாக்கியங்கள் சாட்சிபுகுகின்றன.

மேலும் சிலன் எலும்புமலை யணிந்தாரென்பதாலும், "சுழிந்தாரிடுதலைகண்டார் நெஞ்சுக்கக் குழிந்தாழ்ந்த கண்ணவாய்த்தோன்றி யொழிந்தாரைப் போற்றி நெறிநின்ற மின்றுத்தன் பண்பென்று சாற்றுவகொல் சால்சச்சிந்த" "எல்லாருங்கொண்ட புறங்காட்டுகிறீர்ந்துக்கு பல்லென்புண்ணொழுவுவென்" "படைச்சேவல்வணகழு பேர்த்திட்டுக்குத்துமுடைச்சகாடச்சிற்றுழி "நுங்குன்னிட்டன் கண்ணீர்மை கண்டொழுவு" "என்னும் பாக்களாலும் பிரேதங்களடக்கம் பண்ணப்பட்டு வந்தனவென்று தெளியக்கிடக்கின்றது. பிரேதங்களை புதைக்கப்படாது தகனித்துச் சாம்பராக்கப்படுமாயின் மேற்படிபாக்களிற் சொல்லப்படுகிறபடி சுழிந்தாரிடுதலை குழிந்தாழ்ந்த கண்ணவாய்த்தோன்றி, இற்றிதன்பண்பு என்று தண்டார் நெஞ்சுக்கப் போற்றி நெறிநின்றிடுவென்று சாற்றி ஞானநிரைவென்போதிப்பதெனவனம்? எல்லாருங்கொண்டபுறங்காட்டுகிறீர்ந்துக்கு பல்லென்புகண்டொழுவு, தெனவனம்? நுங்குன்னிட்டன் கண்ணீர்மை கண்டொழுவுவதெனவனம்? பெடைச்சேவல்வணகழுவு பேர்த்திட்டுக்குத்துவதெனவனம்?

ஆனால் தற்காலத்திலேதானும் இந்தியர் குழந்தைப்பிள்ளைகளை யென்னசெய்கிறார்கள்? தகனிக்கின்றார்களா? பேதி அம்மைநேயால் மரிக்கின்றவர்களைத் தகனிக்கின்றார்களா? வீரசைவரைச்சமாதிருத்தலா தகனித்தலா வழக்கம்? இந்தமுத்திரத்தாரின் பிரேதங்கள் புதைக்கப்பட்டுவருவதையன்றித் தகனிக்கப்படுவதை யாண்டுக்கண்டுமில்லாமல் கேட்டுமில்லேம். எழியசாதிகளைச்சுடுகின்றார்களா? எழியசாதிகளின் பிரேதங்களைச் சூட்டிப்படுதென்றல்லவாசிலநார்களின் முயற்சியைவருக்குள்ளே யொருகலகம் நிகழ்த்தது.

இவையெல்லாம் இவ்வளம் வெளிப்படையாயிருப்பதைக் கண்டுகொண்டும் ஜேர்மன் தேசத்திலே பலசாதிவார் சபைசேர்ந்து இனிப்பிரேதங்களைப் புதைக்கப்படாது தகனமே செய்யவேண்டுமென்று தீர்மானித்து அதேமாதிரி ரோப்பா முழுவதிலுஞ் செய்வது நன்றென்று கூறி எல்லாருக்குத் தெரிவித்திருக்கிறார்களாம் என்று ஒருவர் இந்தசாதனபத்திரிகை வாயிலாகப் பறைசாற்றுகின்றார்.

ஜரோப்பாவிலே இவர் சொல்லுகிற இவ்வகையான வேர்பிரமாணத்தை யேற்படுத்த முயலுகின்றவர்கள் நிரிச்சுரவாதிகளே யென்பதையும் அந்நிரிச்சுரவாதிகள் கடவுளையும் அவருளியதிருவேதத்தையும் நிரிமூலமாக்கமுயலுகின்ற நிரிமூலரென்பதையும் உணர்ந்தவராய் அவர்களது முயற்சியைக்கொண்டு பிரேததகனமே இனிஜரோப்பா முழுவதும் பரந்துவிடுமென்று உற்பாதமுறையாய்நிந்தாக்கும் பையிளின்படி ஒருகாலத்தில் செத்தபிணங்கொல்லாமல் கல்லறையினின்று எழுந்திருக்கப்போகின்றமையால் கொளுத்திவிட்டால் லெழுந்திராவென்றும் இதுமதத்துக்கு விரோதமென்றும் கூததாடும் விவேகிகளுக்கு இது பொருந்தாதவிஷமே என்றுகூத்தாடுதலோ அனுதாபமும்பரிசுகின்றார்.

இவருடைய அனுதாபம் சங்கீதகாரனுடைய தலையசைப்பைக் கண்டழுத இடையனுடைய அனுதாபத்துக்கொப்பென்போமோ? அல்லது ஆடுநனைகின்றதென்று விழந்த விழந்தழுகரியினது அனுதாபத்துக்கொப்பென்போமோ இவருடைய மனோராச்சியம் அரிசிப்பாணைக்குதைத்த அந்தணன் பாடாகவே

மும் இதுமதத்துக்கு விரோதமென்றும் விவேகிகளுக்கு இதுபொருந்தாதவிஷமே யென்றும் கூததாடுகின்றாரே. புதைத்து விட்டாற்றதானெழுந்திருக்கும் கொளுத்திவிட்டால் எழுந்திராவென்று இவருக்கார்ப்போனாரா? எந்தப்பையினிற் கண்டார்? எந்தவவேகி சொல்லக்கேட்டார்? இவ்வாறுகத்தான் இந்துசாதனபத்திராதிபரும் தமதுசென்ற 17-ம் இலக்கப்பத்திரிகையிலே புருஷியதேச இராசகுடும்பத்தாருக்கு ஞானஸ்ரானம் கொடுப்பது யோர்தான்நிதிச்சலத்தைக் கொண்டாம். "கபா,, கங்காஜலம் பாபத்தை நீக்காதென்று சொல்லுங்கிறீர்ந்தவருக்கு யோர்தானென்ற நதியின் ஜலம் ஞானஸ்ரானத்துக்குச்சிறந்தவா தெப்படி. அதவுமன்றிப் பிரசுசகளுக்கு ஞானஸ்ரானம் கொடுக்கும்ஜலம் யோர்தான்நிதிஜலத்தைப்போலப்பாபத்தைப்போக்காபோலும் என விபர்தவி னப்பொறிகின்றார்.

"புருஷிய இராசகுடும்பத்தாருக்கு ஞானஸ்ரானம் கொடுப்பது யோர்தான் நிதிச்சலத்தைக்கொண்டாம் ஏன்றதால் யோர்தான்நிதிச்சலம் பாபத்தைப்போக்குமென்றும் ஏனையசலம் அதைப்போலப் பாபத்தைப் போக்காதென்றும் பொருள கொள்ளக்கிடக்கு மாறெனவனம்? யோர்தான்நிதிச்சலத்துக்காவது வேறெந்தச்சலத்துக்காவது பரிபத்தைப்போக்குகு சத்து இல்லையென்பது கிறீர்ந்தவருக்கு சிறுபிள்ளைகளுக்குத்தேசிரீ தகாரியம், பாசம் சடப்பொருளாயிருக்கின்ற தென்பதுபற்றி அதன்காரியமாகிய பாபமும் சடப்பொருளாகவே யிருக்கவேண்டும் ஆதலால் அவர் கொள்கைப்படி அப்பாபம் கங்காஜலத்தாருக்கு முவித்தள்ளப்படத்தக்கதுதானே. இவ்வளமான கொள்கைதான் கிறீர்ந்தவர்களுக்கு உண்டென்றெண்ணி ரோப்பா இவருடைய நியாயவிலக்கணம் வியக்கற்பாலதுதான். இவ்வாறுகத்தான் சைவப் பேசப்பட்ட விஷயங்களின் உண்மை யென்றாயிருக்க அதையொழித்து தமதுள்ளக் கிடக்கைக்கியையப் பெருந் படைப்பதால் தமக்குள்ளே அறிவு"வெள்ளி"வெண்காட்டி விடுகின்றதோடு மாத்திரம் நின்று விடாது அதனைப் பிறிதும் ஏற்றி முந்திப்பே சிவிடுகின்றார்கள்.

பொதுவர்த்தமானம்

Weather.- காலநிலை.- வெயில் அகோரமாயெறிக்கின்றது. மழையில்லை. புழுக்கமதிகம்.

Ordination.- குருப்பட்டாயிஷேகம்.- சென்ற சங்கியையிலே சொல்லியிருந்தபடி சென்றபுத்தகிழமைகாலே மேற்றிராணியாண்டவரினாலேகொளுக்கவாயிராரும், பூலாங்கவாயிராரும் குரு அபிஷேகம் பண்ணப்பட்டு இலங்கைத்திருச்சபை உத்தியானத்திலே தேவனழியம் நடத்துகின்ற தொண்டர்களுட சேர்க்கப்பட்டனர்.

Missionary appointment.- குருமார் நியமனம்.- துப்பியாக் சுவாமியார் மிருசுவின் கட்டளைக்குருவாகவும், நற்சாயகசுவாமியார் அக்கரைப்பற்றக் கட்டளைக்குருவாகவும்நியமிக்கப்பெற்றார்கள்.

The Jaffna Market Ordinance-யாழ்ப்பாணச்சந்தைக்கட்டளைச்சட்டம்.- சென்ற சடிக்க-ம்(௫) யாழ்ப்பாணச் சந்தைகளைக்குறித்து ஒருகட்டளைச் சட்டமாக்கப்பட்டுச் சட்டநிருபணசபையிலே அரங்கேற்றத்துக்கு விடப்பட்டபோது அவசரமில்லையென்றே அதிக கடிமையென்றே ஏதோ ஒரு நியாயத்தினாலே அரங்கேற்றப்படாது தள்ளப்பட்டது. அத்தோடு அம்முயற்சி அமர்ந்து விடுமென்றிருக்க மறுபடியு மச்சட்டம் இவ்வாண்டிலே புகிய உருவத்தோடே ஏற்றம்பெற்று வருகின்றது. முந்தியசட்டத்திலும் பார்க்க இச்சட்டத்திலே லைசென்ஸ்பெறும் சுவார் குறைக்கப்பட்டதன்றி மற்றையெல்லாமேற்றமாயிருக்கின்றன. வருகிற வாரப்பத்திரிகையிலே அக்கட்டளைச் சட்டத்தின் பொழிப்பைத்தருவோம்.

Survey of the Jaffna railway-யாழ்ப்பாணரெயில்வே அளவு-தேசாதிபதி டி.முல்லாவுக்குச் சென்று அங்கேயுள்ள தோட்டத்துரைமாரினாலே உபசரிக்கப்பெற்று வாசிக்க வந்தனபத்திரத்து உத்தரமாளிக்கும்போது தாம்செய்யக்கருதியிருக்கும் வேலைகளுள் யாழ்ப்பாணப்புணைவண்டிப்பாதையை அளந்துகட்டுவதும் ஒன்று என்று சொல்லியிருக்கிறார்.

The Late Kanakarayer Mappaner.-
 சிறி. கனகராய மாப்பாணரின் தேகவி
 யோகம்—நொத்தாரிசாக வசாவியூரணி
 லே பிரசித்திபெற்ற விளங்கியிருந்த சிறி
 மாப்பாணர் சென்ற மீ உசு-நவ காலந்
 து சென்றனரென்ற செய்தியையறிந்து மி
 க்க மனவிசைப்பட்டோம். இவர் குல
 த்தாலும், கனத்தாலும், குணத்தாலும்
 சிரோட்டம் பெற்றவராய்த் தம் முன்னோ
 ரின் பரம்பரைச் செல்வாக்கை ஒருவரது
 காட்டி விளங்கியிருந்த ஒரு குணவான்.
 இனசனங்குடிமையாளரே மிடுக்கும்,
 செல்வாக்கும், முதன்மையும் பெற்றிரு
 ந்த ஒரு உத்தம கத்தோலிக்கர். குணத்
 தார் பெரியமனுஷன். இவரையிழந்து
 புலம்புகின்ற சற்றமித்திரருடன் நாமு
 மொருவராய்ப்புலம்புகின்றோம். R.I.P.

The Pearl Fishery-முத்துச் சலாபம்.
 —இனிச்சில வருஷங்களுக்கு முத்துச்
 சலாபம் நடக்கமாட்டாதென்று கெப்பற
 ன்பொருள் சொல்லுகின்றார். இம்மு
 றை குளிக்கப்பட்டாரிலே கொஞ்சச்
 சிப்பிகளெண்டானாலும் அவைகள் வருகி
 ற வருஷம்வரைக்கு மிருக்கமாட்டா
 வாக்கையாலும் சிப்பிகளென்பார் வேறி
 ல்லை யாகையாலும் சலாபம் நெடுகுமெ
 ன்தே சொல்லவேண்டுமென்கிறார்.

The Chank Ordinance.- சங்குருளிக்
 கட்டளைச்சட்டம்.—வடமாகாணத்தி
 லே சங்குருளிக்கட்டைப்பற்றி முன் சட்ட
 சிறுபணசபையிலே செய்யப்பட்ட கட்
 டளைச்சட்டமானது வருகிற ஆனி மீ
 ௧௦-நவ யுடனே நடைபெறத் தொடங்
 குமென்பது இராசவிளம்பரம்.

The Queen's birth day.-இராணியின்
 ஜெனனதினம்.—வைகாசி மீ ௨௫-நவ
 யே இராணியின் செனனதினைக் கொண்
 டாட்டினான். தேசாதிபதி அத்தினத்
 தைமாற்றி அக்கொண்டாட்டங்களெல்
 லாம் ஆனி மீ ௧௧-நவ நடத்தப்படுமெ
 ன்றும் அத்தினம் கவண்மெடுத்து வங்கிக
 ளின் பெருநாளாகக் கொள்ளப்படுமெ
 ன்றும் விளம்பரம்பண்ணியிருக்கிறார்.

Tamils and Sinhalese - தமிழருள்
 சிங்களவரும்.—தமிழரோ சாந்தகுணமு
 டையவர்கள் சிங்களவரோ கோபக்கொ
 தியுடையவர்கள். தமிழரோ சீவஇரக
 கமுடையவர்கள் சிங்களவரோ சீவஇர
 க்கமில்லாதவர்கள். அதனாலே
 தான் சிங்களவருக்குள்ளே கொலைமுத
 விய கொடியபாதகங்கள் இடைவிடா
 து நடந்துகொண்டு வருகின்றன. அவ
 ர்களுக்கு அதிக தீமைசெய்யவேண்டிய
 தில்லை. சிறுகக் கோபம்முட்டுவது மா
 த்கிரம் போதும். உடனே வனமியருகம்
 போலப் போய்த் து ஆவியையெடுத்த விடு
 வார்கள். அதனாலேதான் தமிழருக்குள்
 ளே சற்று வன்மெடுக்கையான் ஒரு
 வனிருந்தால் அவனைச் சிங்களவன் என்
 று சொல்லுவார்கள். இச்சொல் தமிழ்
 ருக்குள்ளே பழமொழிபோல வழங்
 கியிருக்கிறது. நிவ்ஸ்துரையைச் சிங்
 களவன் காரணமொன்றுமின்றிக் கொ
 லையெய்திய இனிச் சிங்களவரைத்
 தோட்டங்களிலாவது வீட்டுவேலைகளி
 லாவது வைப்பதில்லையென்றும் தமிழ்
 முறையே வைக்கவேண்டுமென்றும்
 கண்டியிலுள்ள தோட்டத்துரைமாரெல்
 லோருந் தீர்மானித்திருக்கிறார்கள். அ
 தனாலே துரைமார் வீடுகளிலே வேலை
 யாயிருந்த சிங்களச்சனங்கள் வேலைய
 ற்று அலைகிறார்கள்.

The Ceylon News.-இலங்கைச்சங்
 கதி.—கலிக்காரர் இரண்டிபேர் தமக்கு
 அமையவில்லையென்று ஒரு தோட்டத்
 துச்சின்னத்தரை நாவலப்பிட்டிப் பொ
 லிசுக்கோட்டிலே ஒருவழக்குவைத்தார்.
 பொலிசுத்திபதி பெரியதரைக்கன்றி சி
 ன்னத்தரைக்கு அமைக்கக் கட்டமையில
 லையென்றும் அவர் கங்காணியைப்போ
 ன்ற கீழ்வேலைகாரனென்றும் தீர்த்தார்.
 வழக்கு அப்பலிலே போயிருக்குது. இ
 தைக்குறித்துத் தோட்டத்துரைமாருக்
 குள்ளே அதிக அருட்சியெழுந்திருக்குது
 —இலங்கையரசு இவ்வருடத்திலே
 யிறுக்கவேண்டிய இராணுவச்செலவு
 ரூ0,000 பவுண். இனி ஒரு லட்சம் பவுண்
 குறைவரையிலே வருடமொன்றுக்கு
 பதினாயிரம்பவுண் ஏற்றிக்கொடுத்துக்
 கொண்டுவர ஒழுங்குபண்ணப்பட்டிருக்
 கின்றதாம்.

—தோட்டத்துரைமாரின் பிரதிநிதியா
 கச் சட்டநிறுபணசபையிலே யிருந்துவ
 ந்த கிறிஸ்தி என்பவர் தம்முத்தியோகத்
 தைவேண்டாமென்று விட்டுவிட்டனர்.
 ஊவாமாணாணத்திலே தோட்டங்களி
 லுள்ள சனங்களையும் கூட்டி எடுத்த ச
 னக்களைக்காவது: அடிக்க-ம் ௨௫, ௧, ௧௫,

௧௬௨ பேர். அடிக்க-ம் ௨௫, ௧, ௧௫,
 ௧௬௨ பேர். பத்தவருடங்களுக்கிடையிலே
 குடிசனைக் குறைந்தது. கோப்பித்தோ
 ட்டங்கள் பாழ்பட்டமையே யிதற்குக்
 காரணம்.

இலங்காபுதினம்
From our own Correspondent.
Discoveries of three corpses.-மூன்று
 சவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது—செ
 ன்றமீ ௨௫-நவ ரூயிற்றுக்கிழமைகோ
 ட்டையில் கரிமடுவத்திலொன்றும் நி
 லவளவைக் கந்தோருக்கெடுக்க விருக்கு
 க் கிணற்றினுளொன்றும் களனியாற்
 றுள்ள வேறொன்றுமாக மூன்றுசவங்
 கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Ramasuram Canal.- இராமேசுவரம்
 வாய்க்கால்—இவ்வாய்க்கால் பதிப்பி
 க்கிறதற்காகச் செய்யப்பட்ட உரு மன்
 னாருக்கு வருமென்பதாக வெண்ணப்ப
 ட்டிருக்கிறது. அது இருபத்தித்தாழத்
 துக்குப் பதிக்குமாம்.

A Telegraph office.- ஒர்த்தி ஆபி
 சி—இந்தமீ ௧-நவ அகிராபத்தினக்கு
 ஒர்த்தி ஆபிசிறுக்கப்பட்டது.
A carriage and harness for Russia.
 மஷியாவுக்கு ஒர்த்தி கரத்தையும் குதிரையு
 டெபும்—மஷியாச் சியத்தின் ஸ்தாபன
 தியாய்க் கொழும்பில் வசிக்கக் கத்தி
 கட்டி விறிய்சென்பவர் ஆகிருப்பள்
 ளிதெருவில் கரத்தைசெய்யும் செ.ட
 பிளியுசென்ஸ் என்பவரைக்கொண்டுசெ
 ய்விக்கும் இராசீகர்ப் பிறன் என்னு
 ல் கரத்தையு முடுபும் சிக்கிரத்தில்
 மஷியாவுக்கு அனுப்ப ஆயத்தமாகின்றது

District Court Colombo.-கொழும்.
 புடி. கூத்திக்கோடு—சுடையப் செட்டி
 க்கு விரோதமாகக் கொண்டுவரப்பட்ட
 மெர்க்கையில்வங்கி வழக்கில் வங்கிமா
 னேசராயிருந்து ஊருக்குச் செல்லும்
 மெஸ்கிப்பனுடைய சாட்சியை விள
 க்கத்தகு முத்தக்கேட்டும்படி கேட்டகே
 ள்விக்கிடக் கொடுக்கப்பட்டது.

Colombo Criminal session.- கொ
 ழும்புக்கிறிமினல் விசாரணை—சென்ற
 மீ ௨௭-நவ யில் அன்று இவ்விசாரணை
 டயாஸ் நீதிபதியால் சமர்ப்பியாயிற்று
Department of C.J. R. Lemesurier.-
 சி. செ. ஆர். லெமெசூரியர்—நுவரெலி
 யாவில் உத்தவீசென்றாயிருந்த மேற்
 சொல்லப்பட்டவர் லீவில் யாத்திரை
 யாகிறுமென்பதை யறிந்தபிரதானிகள்
 தலைமைகாரரொருங்குசேர்ந்தும் ச்
 சேரிகோட்டிலுள்ள உத்தியோகஸ்தர்
 வேறாய்ச்சேர்ந்தும் பயனேபசாரப்பத்
 திரங்களை வாசித்தார்கள். அதற்கு
 தில்மொழிகளைக் கனிவாய்ச் சொல்லி
 யபோது மனவருத்தமடைந்தவராய்ப்
 பாவித்து மெல்லாருக்குக் கைரலுக்கி
 பயணஞ்செல்லிக்கொண்டார்.

Markets in the North.-வடமாகா
 ணத்தில்சந்தைகள்—இனிமேல்கூட்டப்
 பட்டிருப்பணசபையில்கொண்டாண
 த்கில் கூட்டப்படுகின்றதென்றில் வரியற்
 விடுவதைப்பற்றியோர் கட்டளைச்சட்ட
 ம்கொண்டுவரப்படுமாம்.

Dr Attygalle.-டக்டர் அற்றிக்கலை—
 வடமாகாணக் கொலோனியல் சேர்
 சனாகிய இவர் இத்தமீ ௨-நவ சனிச்சி
 முமைபகல் கட்டமணியளவில் எக்கிறி
 வ் என்னும் புனைத்தேணியில்கொழும்
 புவந்தசேர்ந்தார்.
 இவர் சலாபத்தில சரத்தினுற் பீடி
 க்கப்பட்டு வருகியிருந்தமையால் மூ
 ன்றுவாரமளவும் கொழும்பில் தங்கித்
 தமதசவுக்கியத்தைப் பெலப்படுத்தித்
 திரும்புவார்போலும்.

Colombo.-கொழும்பு.—பகற்காலம்
 வெயிலகோரம். இராக்காலம் பெரும்
 பரண்மையாய் மேககச்சினையும் மின்
 னல் மினுக்கமும் சிறுக மழைவருஷிப்
 பும் அம்மென்கோய் வரவரச் சாந்தியா
 கின்றதும் நடக்கின்றன.

—ஸ்பென்சர் மேகமண்டலமிருந்து
 தீத்தாட்டொடங்கி சிதாசியாற் செய்
 ய்ப்பட்டுக் காற்றி லேற்றப்படுவ குடை
 களை யுமிடையிடையே லானயாத்திரை
 செய்கின்ற கப்பல்களையு மெப்பறத்தி
 லும் காணலாம். கடுகாசி விற்றபோருத்
 திதுவொரு வேளாண்மைதான். ஆப்
 பைப்பிடுக்கின குரங்குபோல உச்சமா
 ன்களிலிருந்து குடைகளோடு குதித்து
 கை கால் பறிகொடுத்து ஆரோக்கியசா
 லையடைவாரும் பலருண்டு.

—களிமண்கோட்டை வாயிலிலே ஐந்
 துசுந்தித் தெருமத்தியிலே முன்னர்
 ஒருங்கே பொருத்தப்பட்ட ஐந்து
 லாம்புக்குப் பதிலாக ஒருலாம்பிலே ஐ
 ந்துதிபம் காஜு வெளிச்சத்தால் பிரகாச
 மாயெய்கின்றது. இதுசம்பார்க்க அநி
 அலங்காரமாயிருக்கின்றது.
 —எக்க எத்திறமும் யுள்ளவராய்
 பொலிசு நீதவான் மட்டுக்களப்புக்குடி

ஸ்திரிக் நீதவானை உத்தியோக வயர்ச்
 சியோடு போகின்றார். அவர்மட்டில்
 தங்களுக்குள்ள கணிசத்தைக் காட்ட
 அவரையும் பொலிசுக்கோட்டு உத்தி
 யோகஸ்தரையும் நியாயதரந்தரையும்
 பிரதிமைப்படம் ஒடுத்து அப்படங்களிற்
 பெரிதாக்கப்பட்ட பிரதியொன்று பொ
 லிசுக்கோட்டில் வைக்கப்படும்.

—வெள்ளைக்கார மகமதியன். இந்த
 சீமைச் சோனக் மனுஷன் எச்சமயவா
 ளுள்ளும் பிரசங்கத் தொட்டிபோல வழ
 ன்குறி மணிசுட்டு முற்சந்தியிலே சில
 தினங்களாக கிறிஸ்துமயத்தைத் தூஷி
 த்து மகமது யார்க்குதை விவந்து பிர
 சங்கித்துவருகிறான். சோனகேரம் சும்
 புக்குப்பாக்கடி ஆச்சரியதரு டன்
 னுத்தபார்த்த இவர் எல்லோரையும்சு
 ன்னத்துப்பணணுவித்துச் சூத்தத்தொ
 ப்பி போடுவாரென்று காத்துப்பிடி
 த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கத்தி
 னதுக்குப்பழுதில்லையாம். கிட்டத்தட்ட
 மூவாயிரம் வட்டமட்டும்கிடந்தாம்.ஒ
 ருபுறத்திலேபொளத்தரும்,ஒருபுறத்திலே
 துஷ்கரும்,ஒருபுறத்திலேசைவரும்,ஒரு
 புறத்திலேயுஷுத்தரும் தூஷிப்பதும்புறங்
 கூறுவதும் சுத்தசத்திய வேதத்தைத்தா
 னே.இதுஒன்றேசத்தியநிருச் சபையின்
 மேன்மையையும் உண்மையையும் தா
 பிக்கின்றது. மேன்மையான வேதமாகி
 ன்றமையால் புரமயங்கள் பொறமை
 ப்படுகின்றன. உண்மையானவேதமா
 னமையால் புரமயங்கள் புறக்கூறுகி
 ன்றன.

லூர்துமாதாநிநாள்.
 —லூர்துமாதா நிருநாள். கொழும்பு
 பட்டணத்தின் நகர்ப்புறமாகிய பேலியக்
 கோடையிலே அமலோற்பவியாராகிய
 லூர்து மாதாவுக்குப் பிரபல்லியமான ஆ
 லையமொன் றுண்டு. இவ்வாலையத்தி
 லே வருடந்தோறும் சித்திரமாதத்தி
 லே பெலியக்கோடைச் சிங்களவரும்
 கொழும்புச் செட்டிமாரும் இங்குள்ள
 யாழ்ப்பாணத்துப் பிள்ளைகளும்சுசு கோ
 வீனே கொண்டுவரார்கள். எவ்வெவ்
 வருடத்திலு மிவ்வருடக் கொண்டாட்
 டம் அதிகசிறப்புற்றது. இதிலும்௧௨-ம்
 கோலினையாகிய யாழ்ப்பாணத்துப் பிள்
 னைகளுடைய நோவன்தான் அதிகசிற
 ப்பும் வியப்புக்கு முரியது. இதனை யா
 ழ்ப்பாணத்துச் சருட்டுக்கடை வியாபா
 ரிகள் அதிக முயற்சியாயுத் தருமப்பெட்
 டிக்கடையார் மிகுந்த முகாமையாயும்
 நடத்தினார்கள். திருக்கோயிலைப் புட்ப
 மாலைகளாலும் பத்திரித்தாமங்களாலும்
 பலவண்ண வஸ்திரத் தொங்கல்களாலும்
 செவ்வே அலங்கரித்தார்கள். பச்சை
 சக்குளோவை நீலக்குளோவைத் தீபங்க
 ளும், அதியுன்னதமான மெழுகுவர்த்தி
 தட்டியும் சந்திரசூரிய நட்சத்திரங்கள்
 யாவு மாலையத்திலே திருத்திரிசைக்குச்
 சேர்ந்த கூடிற்றபோ லதிக முழகாயிரு
 ந்தன. கோவில் முகப்பிலே பந்தர்களு
 ம் சிசுரம்ளும் கோட்டைகளும் கப்பலும்
 மற்றும் வாணமுனித்திப்புக்களும் வாண
 ன்களின் ளாணத்துக்கும் விநோதங்களுக்
 கும்அறிஞர்யாயிருந்தன. மூன்றுமணி
 களமுடித்து விசுவாசிகள் கோலுக்குட்
 சேர்ந்தபோதுசெபமலை ஆராதனை தொ
 டங்கி முடிந்தபின்னர் அத்தினத்திற்கா
 க வியற்றப்பட்ட சில கீர்த்தனைகளை ம
 த்தான் வீணை முதலிய வாச்சியங்களு
 டன்பாடித் துதித்தார்கள். அதன்பின்
 லூர்துமாதாவின பிரார்த்தனை மிக வண
 க்கத்துடன் சொல்லப்பட்டது. பிறகு
 வண. காந்தினால் சவாமியார்தேன்போ
 லு மதூர சொற்களால் கடலினு மாழ்ந்
 திருந்தையடக்கிய சிறந்த பிரசங்கம்
 தமிழ்ப்பாணஷியிலே சொன்னார். பிர
 சங்கத்துக்குப்பின்னர் பரிசுத்த தேவந
 ந்சுருணை யாசீர்வாதம் கொடுக்கப்பட்
 டது. அதன்மேல் வெடிகளதிர மணி
 களொலிக்க வானங்கள் எழும்பு வீணை
 முதலிய வாச்சியங்கள் சப்திக்கத்திருச்
 சருப எழுந்தெழற்பாய் எழுந்தருளிற்று.
 வாணவிநோதங்களை சித்திரித்துச்சொல்
 ல எத்தனை நாவிருந்தாலும் பற்றாது.
 கடகடென்றுதொனித்துப் படபடென்
 றுவெடித்து கிட்டநின்றவர்களைக் கலை
 த்த கலவாசுகள் வர்ணமயமான பலவ
 ர்ணச் செத்துக்களைஎந்தமஅன்ற்தம், த
 ன்கள் சாமர்த்தியத்தை அந்தலோகத்தி
 லே சொல்லும்படி போனவைபோலப்
 பொளென்பாய்ந்த ஆகாசத்தைக்கிழி
 த்து வானமுகமெட்டுமேறின ஆகாசங்
 கள் தோட்டாகாசங்களைத்தனை எத்த
 னை! அவற்றை அண்ணுத்தபார்த்தவர்
 கள்கழுத்துப் புண்ணாக நொத்ததாம்.
 இத்திறமான ஆகாசங்களிற் பல யாழ்ப்
 பாணத்துப் பிள்ளைகளிற் சிலரடித்தவர்
 களெனக் கேள்வி.கோட்டையின் சிறப்
 புக் கப்பலின் விநோதமும் பலவண்ணச்
 சக்கரத்தின் கண்ணைப்பகட்டு மலங்கா
 ரமும் சிறப்பிற்றுமென்றமும்பின் லிரிசுவீத
 ன்களும் இவ்வளவென்று யித்தினை அ

லங்காரமென்றுத் சொல்லுத லரிது அரி
 து. கோயிற்சிறப்பையும் பூமாலைச்சிற
 ப்பையும் வாணவிநோதச்சிறப்பையும்
 கண்ட சிங்களவர் செட்டிமார் யாழ்ப்
 பாணத்துப் பிள்ளைகளை விவந்து புகழ்ந்
 தார்கள். இவ்வியாழ்ப்பாண வியாபா
 ரிகளினுபோலவே ஒற்றுமையாகவும் சிற
 ப்பாகவுஞ்செய்ய தேவமாதா உதவுவா
 ராக. கச-ம் நோவனையாகிய வேஸ்பர்
 தினத்திலே கோயிலேனையாட்களிலும்
 பதின்மடங்குசிக்காரயாயிருந்தது. தெ
 ருக்கடோறும் புட்பமாலையும் குருத்
 துத் தோறணங்களும் கதலி கழுருகரும்
 நாட்டிய சதரப்பந்தல் விருத்தப்பந்தல்
 கள் போட்டு தீப்பந்தல்சென்றிப் பரி
 மளப் பத்திரிசுன்னுவி மகா மகிமைத்
 த்கிய அதிமேற்றிரணியாண்டவரவர்
 களைக் குருப்பிரசாதமார் புடைகுழ உசி
 தமான அசுவ விமானத்திலே விசுவாசி
 கள் எதிர்சென் றழைத்துவந்தனர். அ
 ன்றரை ராத்திரியிலே வேஸ்பர் சங்கீத்
 ம்பாடி மகா அருட்பிரசாத ஆசீர்வாதமா
 கிய தேவந்கருணை ஆசீர்வாதமளிக்கப்
 பட்டது. மற்றநாட்பாடற்பூசையுட
 னுறுபூசைவைக்கப்பட்டன. அதிமே
 ற்றிரணியாண்டவரவர்கள் ஏழுமணிக்குத்
 திருப்பூசைப்பலி யாப்புக்கொடுத்
 தார். அதன்பின் யாழிலும் குழலிலு
 மினிமையான மிக்க தியானிக்க உத்த
 மான திருப்பிரசங்கம் செய்தார். பா
 டற்பூசைக்குப்பின் சிறுவர்களுக்கு உறு
 தியுசுதல் கொடுக்கப்பட்டது. இத்து
 டன் சென்றமாவமில்லாம ஒற்பலித்த
 திருமலை நாயகியருடைய திருநாட்கொ
 ண்டாட்டம் சமர்ப்பியாயிற்று.
 வர்த்தமானப்பிரிபன்.

—இந்திய மகாதேசாதிபதி இராணி
 யாரின் நாமத்திலே மொரெக்கோ
 தேச சுல்தானுக்கு ஒரு கொம்பன் யா
 னையை வெகுமதியாக அனுப்பினார்.
 அதைக்கொண்டு செல்லக்கப்பற்கேள்வு
 ௬,000 ரூபாவாம்.

—இராணியுடைய மாளிகையிலே ஆ
 யிரம்பேர்வரையிலுண்டு. இராச எவ
 லாளர்பணிவிடைக்காரர் முதயோருக்கு
 வருடம் சம்பழத்திலே ௧,௧௨,000 பவுண்
 பிடிக்கின்றது. மாளிகைச் சார்பாட்டு
 க்காரருக்காக வருடம் இறைச்சிக்கார
 னுக்கும், அப்பக்காரனுக்கும், மெழுகு
 திரிக்காரனுக்கும் ௧,௭௨,000 பவுண் செ
 லவாக்கின்றது. இராணியின் இரகசியத்
 தருமம் முதலிய செலவு ௧0,000 பவுண்.
 இராச்சியத்தாலே அவருக்கு வருடம் கி
 டைப்பது ௧,௧0,000 பவுண். மொத்த
 த்திலே வித்தோரியா இராணியார் ௧
 கோடி பவுணுக்கு ஐவீசுள்ளவராயிருக்
 கின்றார்.

—இங்கிலீசுப்பாணை உலகத்திலே வெ
 குதூரமாகப்பாந்து வருவதினாலே இரா
 ச உடன்படிக்கைக்கும் அது பாவனையி
 ல் வரப்போகின்றது. இந்நாட்களிலே
 ருசியாவுக்கும் சீனாவுக்கும்மிடையே நட
 ந்த உடன்படிக்கை ஒன்று இங்கிலீசில்
 எழுதப்பட்டது.

—லோட்டரண்டோல்சேட்சில் என்பவர்
 ஆபிரிக்கதேசங்களைச் சுற்றிப்பார்க்கும்
 போது தாம்கண்ட தூதன் முதலியவ
 ற்றையேயிலிகிறபிக் என்னும் பத்திரி
 கைக்கு பத்தக்கடிதங்களில் எழுதியனு
 ப்பினார். அவரெழுதிய கடிதம் ஒவ்வொ
 ன்றுக்கு தூறுபவுண் இனும்பெற்றாராம்.
 —இன்புளுஎன்சா என்னுக்கொள்ளக்
 கரய்ச்சல் மறுபடியும் மண்டல்களிலே
 உற்பத்தியாயிற்று. அமரிக்காவிலிருந்து
 கப்பற்காரர் வழியாகத்தொற்றியது. அ
 னேகர் அதனால் இறக்கிறார்கள்.

—அவுஸ்திரியதேச எல்லையிலே ருசியர்
 தம்படைகளை அணிவகுத்து வைக்கிறார்
 கள். அவஸ்திரியரும் போருக்கான எ
 த்தனங்களெல்லாந் செய்துகொண்டி
 ருக்கிறார்கள். ஆகையால் காத்திராப்பி
 ரகாரம் சடிதியிலே இவர்களுக்கிடையி
 லே போர் மூழுமென்று சொல்லுகிறார்
 கள்.

—செருமானிய சக்கிரவர்த்தி தம்மு
 டைய தேசத்திலே யிருக்கின்ற ரோமா
 ன்கத்தோலிக்க சத்தியவேதக்காரருக்
 கு பின்னும் விசேஷசகாயங்கள் செய்
 ய்க்கருத்துக்கொண்டார். அங்குள்ள
 சமயமந்திரசபையை இரண்டாகப்பிரிக்
 கிறார். ஒன்று புரோட்டெஸ்தாந்துசபை
 மற்றது கத்தோலிக்கசபை முற்கியது
 முமைப்படியான மந்திரியாராலே நடத்
 தப்படும். பிந்திய கத்தோலிக்கச்சபை
 கத்தோலிக்கராலேயே நடத்தப்படுவ
 ரும் இந்த ஒழுங்கைத் தாயிதயின்நி
 த்தவேண்டுமென்பதே சக்கிரவர்த்தியு
 டையகருத்தாம்.

THE
Jaffna Catholic Guardian
May 9th

THE "STAR" AND CREATION.

The Editor of the "Morning Star," in an article on God, says that the Hindus "have perverted the threefold activity within the indivisible Spirit into creating, preserving and destroying. The reason of this is twofold: first, their inability to understand real creation; second their undue exaltation of matter from which also comes their idolatry." We well know that the Hindus have perverted the true nature of God and of His Divine Attributes and that many of them have not understood the real nature of creation, some even now believe that all the beings that adorn this beautiful Universe emanate from the substance of God, and others assert that all the beings that we see around us have no real existence; but that they are but mere manifestations of the same supreme Spirit. But we are greatly surprised to see that the Editor of the "Star" with the light of Revelation has not been able to grasp the true nature of creation. The description he gives of creation is so obscure and so absurd that the Hindus can fitly apply to our contemporary the following verse of the Holy Writ: "cast out first the beam out of thy own eye, and then shalt thou see to cast out the mote out of thy brother's eye." "In true creation, says the Revd. Editor, God begins in certain centres, certain definite unvarying activities which may be called exertion of force. These forces as we have seen before, are space-filling, gravitating"—How could there be certain centres, certain definite unvarying activities when except God Himself, there were no other beings in existence? How can the Revd Editor with his heaven born genius, conceive of a centre viz: a point equally distant from the extremities of line, figure and body, when there were no lines, no figures, no bodies?... How can he fancy certain definite unvarying activities or exertions of forces? can activities or forces exist alone? How could these forces have filled space when space did not exist? How could they gravitate when there were no bodies set in motion?...

The sentence quoted above plainly shows that our Christian contemporary belongs to the school that teaches that matter is eternal. If before the world was created, beside God there were already in existence, certain, activities, certain forces, these forces or activities were not created by God; they must be therefore eternal, immutable, self-existent, independent of any cause; in a word they must be endowed with all the perfections that belong to God alone.

The following extract from P. Power's Catechism will enlighten both our contemporary and the Hindus on the nature of Creation: "Heaven and earth and all things God created out of nothing by His only word. A creator is He who forms something out of nothing. The most skilful workman cannot create anything; all that he can do is to give a new shape or form to things already created. Thus a mason cannot build a house without stones, without timber, nor without many others things; but that is not the case with regard to a creator. God operates immediately on nothing, and renders it productive; for the word create, in Hebrew, bara does not mean a mere production, but a true creation,—an extraction from nothing, a transition from a state of non-existence to a state of existence—a passing from a state of mere possibility to a state of real existence. God created heaven and earth—that is, according to the Hebrew text: he drew from nothing heaven and earth, the materials of the universe, that immense quantity of matter which His Divine Hand unfolded, and from which he arranged both our terrestrial globe and all the celestial bodies. To God alone belongs that title. No other but He can be called a Creator—Why? Because He alone can make anything He pleases out of nothing—To create the world—heaven and earth, and all the wonders

which they contain,—to create all creatures, visible and invisible—to bring forth out of nothing the sun, the moon, and those millions of stars which shine so brilliantly over our heads, cost God nothing, neither labour, nor pain, nor fatigue—He created all things by His only word—He said and every thing was done... To create the world and every thing in it, it was not indeed necessary that God should speak; and when the Scripture says that God spoke, it is not meant that He pronounced any words, but only that He willed.—The word of God is His "will."

XXXIII ARGUMENTS
AGAINST THE PROTESTANT
RULE OF FAITH.

(Continued)

X.

If we turn from the New Testament to the writings of the first centuries of Christianity we see every thing in exact correspondence with the Catholic belief. When St. John, the last of the Apostles died, there is no trace of any revolution which occurred in the system of Church Government. We find the bishops ruling just as the Apostles had done, and making the same claim to speak in the name of Jesus Christ.

Protestants, no doubt, have great aversion to every kind of historical argument; but this is very unreasonable. When we quote antiquity in favour of the Catholic doctrine, protestants must admit that men who were in daily intercourse with the Apostles, should have known very well the minds of the Apostles, just in the same way, as a student at Oxford or Cambridge ought to be in a position to determine the views and opinions of his teachers.

Take St. Ignatius a father of the first century, and a disciple of St. John. He lived in the time of our Lord Himself and was called, "Theophorus" (carried by God) on account of his being one of those children who were brought to Jesus Christ and taken up in his arms and blessed. While on his way to martyrdom, this great and holy man who was the second bishop of Antioch, having been appointed to that See by the Apostles themselves, writing to St. Polycarp observes: Give good heed to the bishop that God may give good heed to you. My soul for them who are subject to the Presbyters and deacons. And with them may it be my lot to hold on God". Again "I exhort you to do everything in the society of God, the bishop presiding in the place of God and the presbytery in the place of the Synod of the Apostles and the Deacons who are most dear to me, being entrusted with the ministry of Jesus Christ". Again "It becomes you to concur in the word of the bishop.....For, whomsoever the master of the house sendeth to his own household, we ought so to receive as we would Him that sent him. It is plain that we should look to the Bishop as to the Lord Himself."

St. Polycarp was appointed Bishop of Smyrna by St. John; and St. Irenaeus states that he "was instructed by the Apostles and lived in familiar friendship with many who had seen the Lord." He was another martyr for the sake of Jesus Christ, and thus, "whose name is in all the Churches." Writing to the Philadelphians, he says: Therefore it is necessary that ye abstain from all these things, being subject to the Presbyters and deacons as unto God and Christ.

St. Irenaeus was a disciple of St. Polycarp. He was bishop of Lyons about the year 177 and was martyred about the year 202. He says: "If we ask how we are to know that the bishops have retained sound doctrine and the true tradition, the answer is that with the succession of the Episcopate, they have received a sure gift of truth according to the good will of the Father. We cannot put the faith of St. Irenaeus, better than in the words of the learned Protestant Zeigler. He says "Irenaeus makes the preservation of sound doctrine and the presence of the Holy Ghost, depend upon the bishops, who in a legitimate succession represent the Apostles." (Irenaeus p.150.)

St. Cyprian, a father of the third century, and a martyr speaks of the bishops as successors of the Apostles

and this by ordination as he expressly says. And referring to an erroneous interpretation of Matt XVIII. 20. says; "Neither let certain persons deceive themselves by a vain interpretation as that the Lord hath said "where two or three are gathered together in my name, I am with them. Corrupters of the Gospel and false interpreters, they lay down the last words and omit what goes before giving heed to part and part they deceitfully suppress. As they are cut off from the Church, so do they sever the meaning of one passage. For the Lord when recommending to His disciples unanimity and peace said "I say unto you, that if two of you shall agree on earth concerning anything whatsoever ye shall seek, it shall be done to you by my Father Who is in heaven." "For where two or three are gathered in my name, I am with them"—shewing that most is given not to the number but the unanimity of the petitioners. "If two of you" saith he, shall agree on earth." He places agreement first. The concord of peace is the previous condition. He teaches that we must agree together faithfully and firmly, yet how can he possibly be at agreement with others who is at disagreement with the body of the Church and with the universal brotherhood? How can two or three be gathered together in Christ's name, who are manifestly separated from Christ and from His Gospel. For we did not go from them but they went out from us? And as Heresies and Schisms have a later rise, when men set up separate conventicles for themselves, they have left the fountain head and origin of truth.

The testimonies become more and more copious and decisive as we pass on to the fourth and later centuries.

DRAFT OF AN ORDINANCE RELATING
TO MARKETS IN THE NORTHERN
PROVINCE.

Whereas it is expedient to provide for the regulation and control of all lands and buildings, being the property of the Crown, used or to be used as markets in the Northern Province, hereinafter referred to as public markets, and of all lands and buildings, other than the property of the Crown, used or to be used as markets in the said Province, and hereinafter referred to as private markets: Be it therefore enacted by the Governor of Ceylon, by and with the advice and consent of the Legislative Council thereof, as follows:

1 This Ordinance may be cited for all purposes as "The Jaffna Markets' Ordinance, 1891," and shall come into operation at such date as the Governor shall, by proclamation to be published in the Government Gazette, appoint.

2 All public markets in the Northern Province shall, from and after the coming into force of this Ordinance, be, and the same are hereby vested in the board of health of the said Province as formed and constituted by the appointments from time to time made by the Governor under and by virtue of the powers on him in that behalf conferred by section 2 of the Ordinance No. 8 of 1866.

Provided that the officer for the time being acting as government agent of the said province shall, from and after the coming into operation of this Ordinance, be *ex officio* a member of the said board and chairman thereof, anything in the Ordinance No. 8 of 1866 to the contrary notwithstanding.

3 (1) In every public market there shall be set apart from time to time so much uncovered space or spaces as shall be determined by the board for the accommodation of the poorer classes of vendors of fish, fruit, vegetables, or other perishable articles of food for human consumption, and no rent, fee, or charge whatever whether in kind or money, shall be levied for or in respect of the use of such space or spaces so set apart as aforesaid.

2 In such space or spaces, no vendor shall be allowed as of right to occupy the same place on two or more successive market days, nor shall he erect any building, hut, shed, tent, or awning therein.

4 (1) No private market shall, except with the license of the board, be established, or if already established, be used in the Northern Province after the coming into operation of this Ordinance.

2 It shall be in the discretion of the board to grant, under such conditions as it shall think fit, or to refuse such license, and the board shall refuse it if the market is by position, construction, or arrangement unfit in its opinion for the purposes of a market and calculated to be a nuisance to the neighbourhood.

(3) Where the board refuses such license, it shall forthwith report such refusal, and the grounds thereof, to the Governor. It shall be open to the person to whom a license has been refused to appeal to the Governor in Executive Council against such refusal, within seven days from the date of the board's order of refusal being communicated to him, and the decision of the Governor in Executive Council shall be final and conclusive.

(5) The board shall have power, in addition to all powers by any Ordinance conferred upon it, to make by-laws for the following purposes.—

(1) For the proper maintenance and for the improvement of all public markets;

(2) For the imposition and recovery of fees for the use of spaces assigned to the vendors of goods in any building used as a public market, and for the issuing of permits with or without conditions to occupy the same.

(3) For the imposition and recovery of fees for the use of spaces assigned to the vendors of goods in any portion of land used as a public market which is outside any building, and which is not set apart in manner provided in section 3, and for the issuing of permits with or without conditions to occupy the same. Provided that such fees in the aggregate shall not exceed the sum required for keeping such portion of land in a cleanly and wholesome state;

(4) For the imposition and recovery of fees for license to establish or use private markets and for the due inspection of the same. Provided that such fees do not exceed the sums specified in the schedule hereto;

(5) For the proper regulation of the sale of fish, meat, vegetables, and other articles in all public markets, and for the due assigning of spaces therein within which such fish, meat, vegetables, or other articles may be sold;

(6) For the due prohibition of the sale of any fish, meat, vegetables, or other articles in any public or private market when in the opinion of the board there exists sufficient reason for such prohibition;

(7) For the temporary or permanent closing of any public or private market when the state of the public health renders the same in the opinion of the board necessary;

(8) For the due performance of their duties by market-keepers, watchers, and others employed in any public market;

(9) And generally for the proper management, regulation, and control of all public and private markets, and for the maintenance of order, decency, and cleanliness within the limits thereof, and on the high roads bordering the same;

and such by-laws at any time to repeal, alter, or amend. Provided that no such by-laws shall be repugnant to the provisions of this Ordinance, and the same shall not be of any force or effect unless and until they shall be submitted to, and confirmed by, the Governor in Executive Council, who is hereby empowered to allow, amend, or disallow the same, or any repeal, alteration, or amendment thereof as he may think proper; and all such by-laws and any repeal, alteration, or amendment thereof shall be published in the Government Gazette.

(6) All courts of justice shall take judicial cognizance of such by-laws and of any repeal, alteration, or amendment thereof when and so soon as the same shall have been so duly confirmed and published as aforesaid; and all officers of police and headmen are hereby required to assist in carrying out the provisions thereof.

(7) The breach of any by-law so made, confirmed, and published as aforesaid shall be an offence; and any person convicted of any such breach shall be liable to a fine not exceeding ten rupees, and in the case of a continuing offence to a further fine not exceeding five rupees for each day on which the offence is continued. Every such offence shall be triable in the police court, and such police court shall have power to impose any fines to which an offender is by his section made liable, notwithstanding that the aggregate amount of such fines may exceed the amount which such court in its ordinary jurisdiction may impose.

8 The board shall cause short particulars of the several offences for which by this Ordinance any penalty is imposed, and of the amount of such penalty, together with its by-laws, to be printed in the English and Tamil languages, and copies thereof to be hung up in conspicuous places in every market to which the same shall apply.

9 (1) The board may, with the sanction of the Governor in Executive Council, close any public or private market, and re-open or allow to be re-opened the same, or establish a new public market on any land the property of the Crown on which the said board shall consider such market necessary or desirable.

(2) The closing or reopening of a public or private market under this section, or in pursuance of any by-law made under section 5, shall be published by a notice to that effect in the English and Tamil languages being posted in a conspicuous place in such market.

10 Any person who after the closing of any market shall have been published in manner aforesaid knowingly sells or attempts to sell therein articles of any kind whatsoever shall be guilty of an offence, and shall on conviction be liable to a fine not exceeding twenty rupees or to imprisonment either simple or rigorous for any period not exceeding one month.

11 From and after the passing of this Ordinance, no person shall occupy any stall or space in a public market other than the space or spaces set apart under section 3 for the purpose of selling goods therein without a permit issued under section 5, and no person shall establish or use any private market without a license therefor signed by the chairman of the board. Any person acting contrary to the provisions of this section, or who contravenes any of the conditions in any permit or license contained, shall be guilty of an offence, and liable on conviction to any fine which a police court has power to award.

12 No dynamite, gunpowder, dangerous petroleum, or other explosive, and no opium, bhang, intoxicating liquor, arrack, ram, toddy, or poison of any kind whatsoever shall be stored or sold within the bounds of any public or private market; and any person found selling or storing any such articles as aforesaid within the market shall be guilty of an offence, and may be arrested without a warrant, and shall on conviction be liable to such fine and imprisonment as a police court has power to award.

13 The board may, with the sanction of the Governor in Executive Council, sell, or at its own discretion, let to tenants on lease or otherwise on such terms as it may think fit, any public market or such part thereof as is not set apart under section 3.

Concluded on 1st page.

Printed and published for the Proprietor by C. Andrew at St. Joseph's Catholic Press, Catholic Mission Premises Jaffna.